



16<sup>th</sup> August, 2023

To,  
The General Manager,  
Department of Corporate Services,  
BSE Limited  
P.J. Towers Dalal Street,  
Fort, Mumbai - 400 001

**Sub.: - Newspaper Publication of Financial Results for the quarter ended 30<sup>th</sup> June, 2023**

Dear Sir/Madam,

Pursuant to provisions of Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, copy of Financial Results for the quarter ended 30<sup>th</sup> June, 2023 which are published in Financial Express (English newspaper) and Makkal Kural (Tamil newspaper) is attached herewith for your reference.

You are requested to take the above information on record.

Thanking you,

Yours Faithfully,

**For Sayaji Hotels Limited**

**Ankur Bindal**  
**Company Secretary & Compliance Officer**

SAYAJI HOTELS LTD. CORPORATE OFFICE

Address: C/o Amber Convention Centre, Bypass Rd, Near Best Price,  
Hare Krishna Vihar, Nipania, Indore (MP) - 452010. | Phone No.: + 0731-4750000 | Email: info@sayajigroup.com  
Regd. Office: F1 C2 Sivavel Apartment, 2 Alagappa Nagar, Zamin Pallavaram, Chennai, (TN) - 600117  
CIN - L51100TN1982PLC124332 | Phone No.: 044-29871174  
www.sayajihotels.com

**SAYAJI HOTELS LIMITED**

CIN: L51100TN1982PLC124332

Regd. Office : F1, C2 Sivavel Apartment, 2, Alagappa Nagar, Zamin Pallavaram, Chennai-600 117 (Tamil Nadu)  
Phone : 044-29871174, Email: cs@sayajigroup.com, Website: www.sayajihotels.com

**Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter ended on 30th June, 2023**  
(₹ in Lakhs except figures of EPS)

| S. No. | Particulars  | Standalone                           |                                     |                                  | Consolidated                         |                                     |                                  |
|--------|--|--------------------------------------|-------------------------------------|----------------------------------|--------------------------------------|-------------------------------------|----------------------------------|
|        |  | Quarter Ended 30.06.2023 (Unaudited) | Quarter Ended 30.06.2022 (Restated) | Year Ended 31.03.2023 (Restated) | Quarter Ended 30.06.2023 (Unaudited) | Quarter Ended 30.06.2022 (Restated) | Year Ended 31.03.2023 (Restated) |
| 1      | Total Income from Operation (Net)  | 2,530.59                             | 3,248.70                            | 14,173.69                        | 2,534.96                             | 2,271.29                            | 11,813.69                        |
| 2      | Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)  | 373.46                               | 1,058.02                            | 4,202.08                         | 376.83                               | 75.68                               | 1,828.45                         |
| 3      | Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)   | 373.46                               | 1,058.02                            | 4,202.08                         | 248.47                               | 553.55                              | 2,335.00                         |
| 4      | Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)  | 277.02                               | 748.12                              | 2,939.41                         | 151.20                               | 239.32                              | 1,053.45                         |
| 5      | Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 276.69                               | 1,468.26                            | 5,375.85                         | 158.79                               | 932.20                              | 3,463.27                         |
| 6      | Equity Share Capital   | 1,751.79                             | 1,751.79                            | 1,751.79                         | 1,751.79                             | 1,751.79                            | 1,751.79                         |
| 7      | Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year  | -                                    | -                                   | -                                | -                                    | -                                   | -                                |
| 8      | Earnings Per Share (of ₹10/- each) (for continuing & discontinued operations)  |                                      |                                     |                                  |                                      |                                     |                                  |
|        | Basic:   | 1.44                                 | 8.27                                | 30.25                            | 0.69                                 | 5.16                                | 18.66                            |
|        | Diluted:   | 1.44                                 | 8.27                                | 30.25                            | 0.69                                 | 5.16                                | 18.66                            |

Note:  
a. The above is an extract of the detailed format of the Quarterly / Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 and 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results are available on the Stock Exchange website at ([www.bseindia.com](http://www.bseindia.com)) and Company's website at ([www.sayajihotels.com](http://www.sayajihotels.com))  
By the Order of the Board For Sayaji Hotel Limited  
Sd/-  
T. N. Unni  
Chairman

**SHANKAR LAL RAMPAL DYE-CHEM LIMITED**

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 30th June, 2023  
(Rs. in lakhs except EPS)

| Sl. No. | Particulars  | Quarter Ended |            |            | Financial Year Ended 31.03.2023 |
|---------|--|---------------|------------|------------|---------------------------------|
|         |  | 30.06.2023    | 31.03.2023 | 30.06.2022 |                                 |
| 1.      | Total Revenue from Operations  | 5464.30       | 6778.70    | 8,348.98   | 32392.62                        |
| 2.      | Net Profit / (Loss) for the period (Before Tax, Exceptional and/or Extraordinary Items)  | 79.23         | 424.38     | 826.70     | 2129.64                         |
| 3.      | Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)   | 79.23         | 424.38     | 826.70     | 2129.64                         |
| 4.      | Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)  | 57.59         | 109.40     | 618.68     | 1590.94                         |
| 5.      | Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]                       | 57.59         | 109.40     | 618.68     | 1590.94                         |
| 6.      | Paid up Equity Share Capital   | 6396.68       | 6396.68    | 2132.23    | 6396.68                         |
| 7.      | Other Equity as shown in the Balance Sheet of previous year except revaluation reserve.  | -             | -          | -          | 2839.61                         |
| 8.      | Earnings Per Share (not annualized) (of Rs. 10/- each) Before Extraordinary items & After Extraordinary items (Basic & Diluted as Adjusted/Bonus Issue: Ind AS 33) | 0.09          | 0.17       | 0.97       | 2.49                            |

Notes:  
1. The above Standalone financial results for the quarter June 30th 2023, were reviewed by the Audit Committee and thereafter were approved by the Board of Directors of the Company at their respective meetings held on 14th August, 2023.  
2. This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standard) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013 and other Indian Generally Accepted Accounting Practices and Policies to the extent applicable.  
3. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results is available on the websites of Stock Exchange at [www.bseindia.com](http://www.bseindia.com) and the Company's website at [www.srdyechem.com](http://www.srdyechem.com).  
4. The previous period figures have been Re-grouped / Re-classified/Restated, wherever necessary, to confirm with the current period presentation.

Place: Bhillwara (Rajasthan)  
Date: 14/08/2023  
For and By Order of Board  
Sd/-  
Rampal Inani  
Chairman & Managing Director  
DIN-00480021  
Regd. Office Address: S.G. 2730, SUWANA, BHILWARA-311011 (RAJ)  
CIN: L-24114RJ2005PLC021340, Phone: +91-1482-220062, Email: info@srdyechem.com, Website: www.srdyechem.com



**CROP LIFE SCIENCE LIMITED**

CIN: U24124GJ2006PLC048297

Incorporated on May 24, 2006 at Ahmedabad

Our Company was incorporated as Crop Life Science Limited under the provision of the Companies Act, 1956 vide certificate of incorporation dated May 24, 2006 issued by the Asstt. Registrar of Companies, Ahmedabad and Certificate of Commencement of Business dated July 6, 2006 issued by Registrar of Companies, Ahmedabad. The Corporate Identification Number of our Company is U24124GJ2006PLC048297. For further Details of Incorporation and Change in Registered Office of our Company, please refer to section titled "Our History and Certain Other Corporate Matters" beginning on page No. 128 of the Prospectus.

Registered office: 209, "Primate", Near Judges Bunglow Cross Road, Bodakdev, Ahmedabad - 380015, Gujarat, India.  
Tel No.: 079-40373967; Website: [www.croplifescience.com](http://www.croplifescience.com); E-Mail: [cs@croplifescience.com](mailto:cs@croplifescience.com); Contact Person: Sherry Kalil Sunny, Company Secretary and Compliance Officer



**PROMOTER OF THE COMPANY: RAJESH LUNAGARIYA AND ASHVINKUMAR LUNAGARIA**

**THE ISSUE**

INITIAL PUBLIC ISSUE OF 51,40,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH OF CROP LIFE SCIENCE LIMITED ("CLSL" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ 52 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 42 PER EQUITY SHARE (THE "ISSUE PRICE") AGGREGATING TO ₹ 2672.80 LAKHS ("THE ISSUE"), OF WHICH 2,60,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH FOR CASH AT A PRICE OF ₹ 52 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 42 PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 135.20 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.e., NET ISSUE OF 48,80,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH AT A PRICE OF ₹ 52 PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 2537.60 LAKHS IS HEREIN AFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 29.99% AND 28.47% RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO SECTION TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE NO. 237 OF THE PROSPECTUS.

**THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10 EACH AND THE ISSUE PRICE IS 5.2 TIMES OF THE FACE VALUE**

THIS ISSUE IS BEING MADE IN TERMS OF REGULATION 229(2) OF CHAPTER IX OF THE SECURITIES EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018 AS AMENDED ("SEBI ICDR REGULATIONS"), IN TERMS OF RULE 19(2)(b)(i) OF THE SECURITIES CONTRACTS (REGULATION) RULES, 1957, AS AMENDED, THIS IS AN ISSUE FOR AT LEAST 25% OF THE POST-ISSUE PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. THIS ISSUE IS BEING MADE THROUGH A FIXED PRICE ISSUE AND ALLOCATION IN THE NET ISSUE TO THE PUBLIC WILL BE MADE IN TERMS OF REGULATION 253 OF THE SEBI ICDR REGULATIONS 2018. FOR FURTHER DETAILS, PLEASE REFER CHAPTER TITLED "ISSUE PROCEDURE" BEGINNING ON PAGE 246 OF THE PROSPECTUS.

**FIXED PRICE ISSUE AT ₹ 52/- PER EQUITY SHARE**

**MINIMUM APPLICATION SIZE OF 2,000 EQUITY SHARES AND IN MULTIPLES OF 2,000 EQUITY SHARES THEREAFTER**

**ISSUE PROGRAMME**

**ISSUE OPENS ON: FRIDAY, AUGUST 18, 2023**  
**ISSUE CLOSURES ON: TUESDAY, AUGUST 22, 2023**

**ASBA\* | Simple, Safe, Smart way of Application - Make use of it!!!**

\*Application Supported by Blocked Amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account, investors can avail the same. For further details check section on ASBA below.  
**Mandatory in Public Issues from January 01, 2016. No cheque will be accepted..**



**UPI - Now mandatory in ASBA for Retail Investors applying through Registered Brokers, DPs & RTAs. Retail Investors also have the options to submit the application directly to the ASBA Bank (SCSBs) or to use the facility of linked online trading, demat and bank account. Investors are required to ensure that the Bank Account used for application is linked to their PAN.**

For details on the ASBA and UPI process, please refer to the details given in Application Form and abridged prospectus and also please refer to the section "Issue Procedure" beginning on page 246 of the Prospectus. The process is also available on the website of Association of Investment Bankers of India ("AIBI"), the website of National Stock Exchange of India Limited ("NSE") and in the General Information Document. ASBA Application forms can be downloaded from the website of the National Stock Exchange of India Limited ("NSE") and can be obtained from the list of banks that is available on the website of Securities and Exchange Board of India ("SEBI") at [www.sebi.gov.in](http://www.sebi.gov.in).

IN TERMS OF THE CIRCULAR NO. CIR/CFD/POLICYCELL/11/2015 DATED NOVEMBER 10, 2015 AND ALL POTENTIAL INVESTORS PARTICIPATE IN THE ISSUE ONLY THROUGH APPLICATION SUPPORTED BY BLOCKED AMOUNT (ASBA) PROCESS PROVIDING DETAILS ABOUT THE BANK ACCOUNT WHICH WILL BE BLOCKED BY THE SELF-CERTIFIED SYNDICATE BANKS (SCSB'S) FOR THE SAME. FURTHER PURSUANT TO CIRCULAR BEARING NO. SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2019/76 DATED JUNE 28, 2019 FOR IMPLEMENTATION OF PHASE II FOR UPI FACILITY, WHICH IS EFFECTIVE FROM JULY 01, 2019. ALL POTENTIAL BIDDERS (EXCEPT ANCHOR INVESTORS) ARE REQUIRED TO MANDATORILY UTILIZE THE APPLICATION SUPPORTED BY BLOCKED AMOUNT (ASBA) PROCESS PROVIDING DETAILS OF THEIR RESPECTIVE ASBA ACCOUNT OR UPI ID (IN CASE OF RIBs), IN WHICH THE CORRESPONDING APPLICATION AMOUNTS WILL BE BLOCKED BY THE SCSBs OR UNDER THE UPI MECHANISM, AS APPLICABLE.

FOR MORE DETAILS IN THIS REGARD, SPECIFIC ATTENTION IS INVITED TO THE "ISSUE PROCEDURE" ON PAGE NO. 246 OF THE PROSPECTUS. IN CASE OF DELAY, IF ANY IN UNBLOCKING/ REFUND THE FUND, OUR COMPANY SHALL PAY THE INTEREST ON THE APPLICATION MONEY AT THE RATE OF 15% PER ANNUM FOR THE PERIOD OF DELAY.

The Application Forms which do not have the details of the applicant's depository account including DP ID, PAN, UPI ID (in case of RIBs using the UPI mechanism) and Beneficiary Account Number shall be treated as incomplete and rejected. In case DP ID and PAN mentioned in the Application Form and entered into the electronic system of the stock exchange, do not match with the DP ID, Client ID and PAN available in the depository database, the application is liable to be rejected. Applicants will not have the option of getting allotment of the Equity Shares in physical form. The Equity Shares on allotment shall be traded only in dematerialized segment of the Stock Exchange.

LISTING: The Equity Shares offered through the Prospectus are proposed to be listed on the SME Platform of National Stock Exchange of India Limited ("NSE Emerge"). In terms of the Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, as amended from time to time. Our Company has received an In-Principal Approval Letter dated July 18, 2023 from National Stock Exchange of India Limited (NSE) for using its name in this offer document for listing of our shares on the SME NSE Emerge of National Stock Exchange of India Limited. For the purpose of this Issue, the designated Stock Exchange will be the National Stock Exchange of India Limited ("NSE").

DISCLAIMER CLAUSE OF SEBI: Since the Issue is being made in terms of Chapter IX of the SEBI ICDR Regulations, 2018, the Draft Prospectus was not filed with SEBI and SEBI has not issued any observation on Offer Document. Hence, there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire "Disclaimer Clause of SEBI" on page 230 of the Prospectus.

DISCLAIMER CLAUSE OF NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED (DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the contents of the Prospectus or the price at which the equity shares are offered has been cleared, solicited or approved by NSE, nor does it certify the correctness, accuracy or completeness of any of the contents of the Prospectus. The investors are advised to refer to "Disclaimer Clause of the SME Platform of NSE" on page 230 of the Prospectus.

RISK IN RELATION TO THE FIRST ISSUE: This being the first Public Issue of our Company, there has been no formal market for the securities of our Company. The face value of the shares is ₹10 per Equity Shares and the Issue price is ₹ 52 per Equity Shares, which is 5.2 times of the face value. The Issue Price (as determined by our Company in consultation with the Lead Manager) as stated in the chapter titled on "Basis for Issue Price" beginning on page no. 71 of the Prospectus should not be taken to be indicative of the market price of the Equity Shares after the Equity Shares are listed. No assurance can be given regarding an active or sustained trading in the equity shares of our Company or regarding the price at which the Equity Shares will be traded after listing.

GENERAL RISKS: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this offering. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares offered in the Issue have neither been recommended nor approved by Securities and Exchange Board of India nor does Securities and Exchange Board of India guarantee the accuracy or adequacy of the Prospectus. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page no. 23 of the Prospectus.

BASIS OF ISSUE PRICE: The Issue Price is determined by the Company in consultation with the Lead Manager. The financial data presented in chapter "Basis for Issue Price" on page 71 of the Prospectus is based on Company's Restated Consolidated Financial Statements. Investors should also refer to the chapter titled "Risk Factors" and "Restated Financial Information" on page 23 and 145 respectively of the Prospectus.

CREDIT RATING: As this is an Issue of Equity there is no credit rating for this Issue.

DEBENTURE TRUSTEES: This is an Issue of Equity shares; hence appointment of debenture trustees is not required.

IPO GRADING: Since the Issue is being made in terms of Chapter IX of SEBI (ICDR) Regulations, 2018, there is no requirement of appointing an IPO grading agency.

ADDITIONAL INFORMATION AS REQUIRED UNDER SECTION 30 OF THE COMPANIES ACT, 2013: Main Objects as per MoA of our Company: For information on the main objects of our Company, see "History and Certain Corporate Matters" on page 128 of the Prospectus and Clause III of the Memorandum of Association ("MoA") of our Company. The MoA is a material document for inspection in relation to the Issue. For further details, see the section "Material Contracts and Documents for Inspection" on page 307 of the Prospectus.

LIABILITY OF MEMBERS: The Liability of members of Company is Limited.

CAPITAL STRUCTURE: Authorised Share Capital of ₹ 2500.00 Lakh divided into 2,50,00,000 Equity Shares of ₹ 10/- each. Pre-Issue issued, subscribed & paid-up share capital is ₹ 1200.00 Lakh divided into 1,20,00,000 Equity Shares of ₹ 10/- each. For details of the share capital and capital structure of the Company see "Capital Structure" on page 54 of the Prospectus.

NAMES OF THE SIGNATORIES TO THE MOA OF THE COMPANY AND THE NUMBER OF EQUITY SHARES SUBSCRIBED BY THEM: Mr. Ashvin Lunagaria, Mr. Rajesh Lunagaria, Mr. Tulsi Das Lunagaria and Mr. Ramesh Talavia are the original subscribers to the Memorandum of Association who subscribed 2500 Equity Shares each respectively of ₹ 10/- each aggregating to 10,000 Equity Shares.

Investor should read the Prospectus carefully, including the "Risk Factors" on page 23 of the Prospectus before making any investment decision. All capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as prescribed to them in Prospectus dated August 9, 2023.

| LEAD MANAGER TO THE ISSUE   | REGISTRAR TO THE ISSUE   | COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER  |
|---|--|---|
| <p><b>INTERACTIVE FINANCIAL SERVICES LIMITED</b><br/>Address: 612, 6<sup>th</sup> Floor, Shree Balaji Heights, Kokilaben Vyas Marg, Ellisbridge, Ahmedabad - 380 009, Gujarat, India<br/>Tel No.: 079 48019796; (M) +91-9898055647<br/>Web Site: <a href="http://www.ifservices.in">www.ifservices.in</a><br/>Email: <a href="mailto:mbd@ifservices.in">mbd@ifservices.in</a><br/>Investor Grievance Email: <a href="mailto:info@ifservices.in">info@ifservices.in</a><br/>Contact Person: Mr. Pradip Sandhir<br/>SEBI Reg. No.: INM000012856</p> | <p><b>PURVA SHAREREGISTRY (INDIA) PRIVATE LIMITED</b><br/>Address: 9, Shiv Shakti Industrial Estate, J.R. Boricha Marg, Lower Parel (East) Mumbai-400011, Maharashtra India<br/>Tel No.: +91-022 2301 8261; Fax No.: +91-022-2301 2517<br/>Website: <a href="http://www.purvashare.com">www.purvashare.com</a><br/>E-Mail: <a href="mailto:support@purvashare.com">support@purvashare.com</a><br/>Investor Grievance Email: <a href="mailto:support@purvashare.com">support@purvashare.com</a><br/>Contact Person: Ms. Deepali Dhuri<br/>SEBI Reg. No.: INR000001112</p> | <p><b>Sherry Sunny</b><br/><b>CROP LIFE SCIENCE LIMITED</b><br/>209, "Primate", Near Judges Bunglow Cross Road, Bodakdev, Ahmedabad - 380015, Gujarat, India.<br/>Tel No.: 079-40373967<br/>E-mail: <a href="mailto:cs@croplifescience.com">cs@croplifescience.com</a><br/>Website: <a href="http://www.croplifescience.com">www.croplifescience.com</a></p> <p>Investors can contact our Company Secretary and Compliance Officer, the Lead Manager or the Registrar to the Issue, in case of any pre-issue or post-issue related problems, such as non-receipt of letters of allotment, non-credit of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders and non-receipt of funds by electronic mode etc.</p> |

AVAILABILITY OF PROSPECTUS: Investors should note that Investment in Equity Shares involves a degree of risk and investors are advised to refer to the Prospectus and the Risk Factors contained therein, before applying in the Issue. Full copy of the Prospectus is available at the website of Stock Exchange at [www.nseindia.com](http://www.nseindia.com), the website of Lead Manager at [www.ifservices.in](http://www.ifservices.in), the website of our Company at [www.croplifescience.com](http://www.croplifescience.com) and the website of SEBI at [www.sebi.gov.in](http://www.sebi.gov.in).

AVAILABILITY OF APPLICATION FORMS: Application Forms can be obtained from the Registered Office of Company, and registered office of Lead Manager, Interactive Financial Services Limited. Application forms shall be available at selective location of Registered Brokers, Bankers to the Issue, RTA and Depository Participants. Application Forms can also be obtained from the National Stock Exchange of India Limited and the list of SCSBs is available on the websites of the National Stock Exchange of India Limited and SEBI.

APPLICATIONS SUPPORTED BY BLOCKED AMOUNT (ASBA): The investors are required to fill the application form and submit the same to the relevant SCSBs at the specific locations or registered brokers at the broker centers or RTA or DP's. The SCSB's will block the amount in the account as per the authority contained in application form. On allotment, amount will be unblocked and account will be debited only to the extent required to be paid for allotment of shares. Hence, there will be no need of refund. For more details on the ASBA process, please refer to the details given in application forms and Prospectus and also please refer to the chapter titled "Issue Procedure" on page 246 of the Prospectus.

APPLICATION SUPPORTED WITH UNIFIED PAYMENTS INTERFACE: Investors are advised to carefully refer SEBI Circular SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2018/138 dated November 01, 2018 and as modified through its SEBI circular (SEBI/HO/CFD/ DIL/2/CIR/P/2019/50) dated April 3, 2019, SEBI circular (SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2019/76) dated June 28, 2019, SEBI circular no. SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2019/85 dated July 26, 2019, SEBI Circular SEBI/HO/CFD/DCR/2/CIR/P/2019/133 dated November 08, 2019, SEBI Circular No. SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2020/50 dated March 30, 2020, SEBI Circular No. SEBI/HO/DCR/2/CIR/P/2020/233 dated November 23, 2020, SEBI Circular No. SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2021/2480/1/M dated March 16, 2021 and SEBI Circular No. SEBI/HO/CFD/DIL/2/CIR/P/2021/570 dated June 02, 2021, for the procedure to be followed for applying through UPI. Retail Individual Investor have to apply through UPI Mechanism. Retail Individual Investor whose bank is not live on UPI as on date of this circular, may use the other alternate channels available to them viz. Submission of application form with SCSBs/ using the facility linked online trading, demat and bank account list. For further details, please refer the chapter titled "Issue Procedure" beginning on page 246 of the Prospectus.

BANKERS TO THE ISSUE AND REFUND BANKER AND SPONSOR BANK: ICICI Bank Limited.

All capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Prospectus dated August 9, 2023.

Place: Gujarat  
Date: August 14, 2023

CROP LIFE SCIENCE LIMITED is proposing, subject to market conditions and other considerations, public offer of its Equity Shares and has filed the Prospectus with the Registrar of Companies, Ahmedabad, Gujarat on August 9, 2023. The Prospectus is available on the website of the Lead Manager at [www.ifservices.in](http://www.ifservices.in), the website of the NSE i.e., [www.nseindia.com](http://www.nseindia.com) and website of our Company at [www.croplifescience.com](http://www.croplifescience.com).

The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended (the "U.S. Securities Act") or any state securities laws in the United States and may not be offered or sold within the United States or to, or for the account or benefit of, U.S. persons (as defined in Regulation S) except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws in the United States. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in offshore transactions in compliance with Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur. The Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Applications may not be made by persons in any such jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

For, CROP LIFE SCIENCE LIMITED  
Sd/-  
Sherry Sunny  
Designation: Company Secretary & Compliance Officer

